



தகவல்

அந்மும் உரிமைச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எஸ்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

**ஆணை நாள் – 11.11.2020**

**(முன்னிலை**

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,**  
**மாநிலத் தகவல் ஆணையர்**

\*\*\*\*\*

**வழக்கு எண். SA 1648/D/2018**

திரு N.R. ரவிசங்கர்

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

Public Information Officer,  
Regional Joint Director of Collegiate Education,  
Coimbatore Region, No.67 B, Race Course Road,  
Coimbatore – 641 018.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	31.12.2017
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	12.01.2018
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	03.02.2018
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	02.03.2018

\*\*\*\*

**ஆணை**

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (11.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு N.R. ரவிசங்கர் மற்றும் பொதுத் தகவல் அலுவலர் திரு. P.மோகன், Regional Joint Director of Collegiate Education, கோயம்புத்தூர் மாவட்டம் இன்றைய தொலைபேசி விசாரணையில் பங்கேற்றனர்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் கோயம்புத்தூர் மாவட்டம் Regional Joint Director of Collegiate Education அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கீழ்க்கண்டவாறு தகவல்கள் வழங்கக் கோரியுள்ளார்.

- Xerox copies of documents cited in the reference in Letter No.ந.க.எண்.2047/இ2/2016 நாள் 29.06.2016.
- Date of forwarding these documents to Directorate of Collegiate Education, Chennai with the necessary communication.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (11.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு 09.11.2020 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக தகவல்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். விசாரணையில் பங்கேற்ற மனுதாரர், தனக்கு பொது அதிகார அமைப்பின் மூலம் தகவல்கள் வழங்கப்பட்டுவிட்டன என்று ஏற்பளிப்பு செய்தார்.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், மனுதாரர், தனக்கு பொது அதிகார அமைப்பின் மூலம் தகவல்கள் வழங்கப்பட்டுவிட்டன என்று ஏற்பளிப்பு செய்ததின் அடிப்படையில், இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)  
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

**வழக்கு எண். SA 1648/D/2018**

பெறுநர்

**பொது அதிகார அமைப்பு:-**

Public Information Officer,  
Regional Joint Director of Collegiate Education,  
Coimbatore Region, No.67 B, Race Course Road,  
Coimbatore – 641 018.

**மனுதாரர்:-**

Thiru N.R. Ravisankar,  
Saradha Nivas,  
No.2/38, Sri Ambal Nagar,  
Vilankurichi (PO),  
Coimbatore – 641 035.

Copy to: File  
SNPA 13.11.2020